

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கிண்ணியா பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானங்கள் மற்றும் செலவுகள் கணக்கு, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களின் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை அதிகாரச் சட்டத்தின் 172 (1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் பிரிவு 10 (1) இன் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எமது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான கிண்ணியா பிரதேச சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையாக மற்றும் நியாயமாக வெளிப்படுத்துகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் முனைப்பழியுள்ள அபிப்பிராயம் வெளிப்படுத்துகின்றேன்.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க என்னால் கணக்காய்வு செய்யப்பட்டது. இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் வகையில் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு சான்றுகள் போதியளவானவை மற்றும் பொருத்தமானவை என்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தலும் நியாயமாகச் சமர்ப்பித்தலும் மற்றும் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்ற நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு இயலுமான வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு, நிருவகிக்கின்ற தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் அற்றவை என்பதற்கான உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் அதன் பொருண்மையான தன்மையானது இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் அமூல்படுத்தப்படுகின்ற பொருளாதார தீர்மானம் தொடர்பான ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் அடிப்படையில் தங்கியுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமூல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான

கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் ஆகிய காரணங்களினால் ஏற்படுவதினாலாகும்.

- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்தப்படுகின்ற கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத் தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்படுத்தல்கள் என்பன மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்காக அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வு நோக்கெல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிறுவனம் செயற்படுகின்றதா எனவும்,
- தனது அதிகாரங்கள், கடமைகள், மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5 ஏனைய சட்ட ரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுசட்டத்தில் கீழே குறிப்பிட்ட தேவைப்பாடுகள் சம்பந்தமாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டன.

(அ) பிரதேச சபையின் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுசட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகளானவை சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
(அ) மீளாய்வாண்டில் LDSP செயற் திட்டத்திற்கான இலங்கை வங்கி நடைமுறை கணக்கு மீதி ரூபா 1,073,045 நிதிக்கூற்றில் காசு மீதியில் உள்ளடங்கப்படவில்லை.	LDSP திட்டத்தின் வங்கி கணக்கு மீதி 2023 கணக்கு அறிக்கையில் காட்டப் படாததால் உள்ளடக்கப்பட வில்லை. எனினும் அடுத்த வருட கணக்கு அறிக்கையில் உள்ளடக்கப்படும்.	LDSP வங்கி கணக்கு மீதியினை நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டில் LDSP செயற்திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட ரூபா 4,208,000 பெறுமதியான சிறுவர் பூங்கா நிதிக்கூற்றில் சொத்தாக வெளிப்படுத்தப்படவில்லை.	அடுத்த வருட நிதிக்கூற்றில் சேர்க்கப்படும்.	சொத்துக் கணக்கில் உள்ளடக்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
(இ) மீளாய்வாண்டின் இறுதியில் உள்ள காகிதாதிகள், சாதனப் பொருட்கள் மற்றும் ரயர்களின் கூட்டுப் பெறுமதி மொத்தம் ரூபா 273,670 நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.	இறுதி இருப்பு 89,613 ரூபா மற்றும் 26,407.50 பெறுமதியான மின்சாதனப் பொருட்கள் அடுத்த வருட நிதிக்கூற்றில் சேர்த்து கொள்ளப்படும்.	நிதிக்கூற்றில் இறுதி இருப்பாக வெளிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்படுகின்றன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மை	சபையின் கருத்துரை	சிபார்சு
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம் 571(1),(2),(3)	இரண்டு ஆண்டுகளிற்கு மேற்பட்ட 78 காலம் கடந்த வைப்புக்கள் ரூபா 1,194,000 தொடர்பில் சபை உரிய நபர்களுக்கு திருப்பிக் கொடுக்கவோ அல்லது வருமானக் கணக்கிற்கு மாற்றுவதற்கோ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	இது தொடர்பான பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும்	நிதிப்பிரமானங்க ளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 11,845,037 ஆக இருந்ததுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 7,753,225 ஆகும்

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்கான மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம், நிலுவை வருமானம் என்பன தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை ரூபா	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை ரூபா
(i) வீதவரியும் வரியும்	-	-	-	-	-	-	-	-
(ii) வாடகை	8,375,000	14,757,000	5,154,000	3,221,000	8,350,000	7,000,000	6,678,315	1,671,685
(iii) உத்தரவுப்பத்திரக் கட்டணம்	2,645,000	3,245,000	1,118,000	1,527,000	1,040,000	9,000,000	791,935	248,065
(iv) ஏனைய வருமானம்	22,112,000	22,112,000	3,081,000	19,031,000	188,500	150,000	273,030	84,530
கூட்டுத் தொகை	33,132,000	40,114,000	9,353,000	23,779,000	9,578,500	16,150,000	7,743,280	2,004,280

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

சபையின் அனைத்து வருமானங்களையும் சேகரிக்கும் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் கீழே தரப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

சிபார்சு

வாடகை

இறைச்சிக்கடை வாடகை இறைச்சிக் கடை நிலுவையாக 7,382,907 நிலுவை ரூபா 7,382,907 தொகை பிரதேச சபை ஆரம்பித்த காலம் பதிவழிப்பதற்கான காணப்படுகின்ற போதிலும், தொடக்கம் இந்நிலுவைத் தொகை உரிய இதனை அறவிடுவதற்கு உள்ளதுடன் இது தொடர்பான எந்தவொரு அனுமதியினைப் சபையினால் எதுவித ஏடும் சபையில் இல்லை என்பதனால் பெற்று நடவடிக்கை நடவடிக்கையும் பொருத்தான அதிகாரிகளின் எடுக்கப்படல் எடுக்கப்படவில்லை. அனுமதியினைப் பெற்று பதிவழிப்பதற்கான வேண்டும். ஏற்பாடுகள் செய்யப்படும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

பிரதேச சபை சட்டத்தின் 3 ஆம் பிரிவுகளின் கீழ் பொது சுகாதாரம், பொதுப் பாவனைச் சேவைகள், பொது வீதி தொடர்பான விடயங்கள் முறைமைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல், பொது மக்களின் நல்வாழ்வு, வசதிகளும் நலன்புரியும் ஆகியன சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியிருந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்கள்கள்
சபையினால் 2022ஆம் ஆண்டு Composed Crusher, Multi Chopper, Composed Turner ஆகியன ரூபா 2,150,000 இல் கொள்வனவு செய்யப்பட்டிருந்ததுடன் அவை நீண்ட காலமாக பயன் படுத்தப்படவில்லை.	குறித்த இயந்திர உபகரணங்களை பயன்படுத்தி கழிவுகளைக் கொண்டு சேதன பசளை தயாரிப்பதற்கான முன்னேற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்படும்	சொத்துக்களை வினைத்திறனாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

3.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்கள்கள்
(அ) சபைக்கு சொந்தமான 09 வாகனங்களினை திருத்தம் செய்து மீளப் பயன் படுத்துவதற்கு அல்லது அவற்றினை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு 19 வருடங்களுக்கு மேலாக சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	கூடிய விரைவில் சுற்றாய்வு சபை நியமிக்கப்பட்டு உரிய மதிப்பீடு அறிக்கையுடன் பொருத்தமான நடவடிக்கையுடன் இவ்வாகனங்கள் விற்பனை செய்யப்படும்.	வாகனங்களை திருத்திப் பயன்படுத்த அல்லது அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ) 2016 ஆண்டில் ரூபா 897,155 செலவில் உப்பாறு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பஸ்தேவை கட்டடம் 08 ஆண்டுகளாக அதனை பயன்படுத்துவதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்படாமையினால் சில சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறக் கூடிய நிலையில் அக் கட்டடம் காணப்பட்டிருந்தது.	அக்கட்டடத்தினை பள்ளிவாசல் நிருவாகம் கோரியுள்ளதால் பொருத்தமான அதிகாரியின் அனுமதியுடன் வழங்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.	குறித்த பல் தேவைக் கட்டடத்தினை முறையாக பயன் படுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப் படல் வேண்டும்.
(இ) 2022ம் ஆண்டு குறித்து ஒதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தக் கொடை செயற்திட்டத்தின் கீழ் ரூபா 410,000 பெறுமதியான தும்பு தயாரிக்கும் இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டிருந்தும் கணக்காய்வுத் திகதி வரை அது பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படவில்லை.	தும்பு தயாரித்தல் தொடர்பாக ஊழியர்கள் பயிற்றுவிக்கப்பட்டு இவ் இயந்திரத்தினை முறையாக பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.	உரிய நோக்கத்திற்கு இயந்திரத்தினை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

3.3 ஏனைய அமைப்புக்களுக்கு விடுவிக்கப்பட்ட வளங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
2024 இல் சபையில் ரூபா 6.5 மில்லியன் நிலையான வைப்பாக இருந்த போதிலும் அத்தொகையினையும் மற்றும் ஏனைய சபையின் நிதியினையும் பயன்படுத்தி மேற்படி திட்டத்தினை சபையினால் ஏற்படுத்தி 100 சதவீதம் வருமானத்தை உழைக்கக் கூடியதாக இருந்த போதிலும் அதைவிடுத்து ஒரு தனியார் கம்பனியிடம் சபையின் கட்டிடத்தின் மேல் சூரிய மின்சக்தி அமைத்து 06 சதவீதம் தொடக்கம் 18 சதவீதம் வரை வருமானம் சபைக்கு கிடைக்க கூடியவாறு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதோடு பெறும் வருமானங்களில் 82 சதவீதம் தொடக்கம் 94 சதவீதம் தொடக்கம் வரை தனியார் நிறுவனத்திற்கு வழங்க இவ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது பிரதேச சபையின் சட்டதிட்டங்களுக்கு எதிர்மறையாக இவ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.	கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் EP/14/CLG/Rooftop.Solar/2024 ஆம் இலக்க 2024.06.11 திகதிய கடிததின் பிரகாரம் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநரால் அதற்கான அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இச்செயற்திட்டத்திற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அறியக்கூடியதாக உள்ளது.	பிரதேச சபை சட்டங்களின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

3.4 மனிதவளங்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
இரண்டாம் நிலை மட்டத்தில் 05 பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படாமையினால் சபையினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் பலவீனமான முறையில் காணப்பட்டிருந்தன.	ஆளணி வெற்றிடம் தொடர்பில் சபையில் மாதாந்தம் அனுப்பப்படுகின்ற ஆளணி அறிக்கையில் சுற்றிக் காட்டப்பட்டு வருகின்றது.	வெற்றிடத்தினை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் மக்களுக்கு வினைத்திறனான சேவைகளையும் வழங்க வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
02/2020 பொதுநிதி சுற்றறிக்கையின் பிரகாரம் சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த நடவடிக்கைகளுக்காக வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.	வருடாந்த பதீட்டின் பிரகாரம் சபையினால் நிறைவேற்ற வேண்டிய முறையான செயல் திட்டம் ஒன்று தயாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.	வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

4.2 நிலைபேறான அபிவிருத்தி இலக்கு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்சு
நிலைபேறான அபிவிருத்திக் குறிக்கோளாக நான்கு இலக்குகளை இனங்காணப்பட்டிருந்ததுடன், வளங்களை சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் பயன்படுத்தி அடையக்கூடிய ஏனைய குறிக்கோள்களை இனங்கண்டு அவற்றினை பௌதீக ரீதியாக அடைந்து கொள்ளக் கூடியவாறு திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருக்க வில்லை.	நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடையும் பொருட்டு குறிக்கோள்கள் இனங்காணப்பட்டு அதற்கு ஏற்றவாறான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னேடுத்து பௌதீக ரீதியான குறிக்கோள்களை அடைந்து கொள்ளக் கூடியவாறு திட்டங்கள் தயாரிக்கப்படும்.	உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.